

## ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு

### திருப்பலி முன்னுரை

குருத்துக்களை ஏந்தி, ஓசன்னா என்ற துதிபாடி இயேசு எருசலேம் ஆலயத்திற்குள் நுழைந்ததை நினைவுகூர்ந்து, புனித வாரத்திற்குள் அடி எடுத்து வைக்கவே இஞ்ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஓசன்னா என்ற துதியும்

ஒழிக என்ற அவதூறும்

ஒரே நாவிலே ஒலித்தது.

இன்று நாமும் குருத்தோலைகளை ஏந்தியும், ஓசன்னா பாடியும் இயேசுவினை ஆராதிக்கின்றோம். இயேசுவின் சாயலில் உள்ள மனிதர்களை தூற்றுகின்றோம்.

பசுமையான குருத்து ஓலைகள் சருகாகும் முன்

சிலுவைக்கு கட்டாயப்படுத்துகிறது கயவர் கூட்டம்.

இவையெல்லாம் நன்கு அறிந்திருந்தும் இயேசு அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார். ஏனெனில் நாம் மீட்புப் பெறுவதற்காகவே.

இன்றைய முதல் வாசகத்தில், துன்புறும் ஊழியனின் உள்ளத்தில் உறைந்திருக்கும் இறைவனின் ஆலோசனைகளையும் அன்பினையும் எடுத்துரைக்கிறது எசாயா நூலின் வார்த்தைகள். நெருக்கடிகள் மத்தியிலும் என் தலைவரின் உடனிருப்பை உணர்கின்றேன்; நான் அவமானம் அடையேன் என்ற விசுவாசம் நம்மிலும் மேலோங்கட்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் எருசலேம் ஆலயத்திற்குள், கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து, குருத்துக்களை ஏந்தி, ஓசன்னா என்ற துதிகளுக்கு இடையே இயேசு ஆலயம் நுழைவதைக் காண்கின்றோம்.

இன்று ஒலிவக் குருத்துக்கள்

நாளை சவுக்கடிகள்

இன்று ஓசன்னா

நாளை ஒழிக

இன்று தாவீதின் மைந்தன்

நாளை சிலுவையில் அறையும்

என்ற உறுதியற்ற மனநிலை கொண்ட இன்றைய மக்களைப் போலவே அன்றும் மக்கள் இருந்தமையால் சிலுவை இயேசுவுக்கு. நாம் குருத்துக்களை கையில் ஏந்துகின்றோம். கிறிஸ்துவை உள்ளத்தில் ஏந்துவோம். இயேசுவைப் போல எல்லா சூழ்நிலையையும் தாங்கவும், ஒன்றித்து வாழவும் வரம் வேண்டி இப்பலியில் இணைவோம்.

## இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. பாடுகளை ஏற்றுக் கொண்டவரே எம் இறைவா!

புனித வாரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் எம் திரு அவைத் தலைவர்கள், பணியாளர்கள் ஆலயங்கள் மக்கள் கூட இயலாத நிலையிலும், உலகத்தின் நன்மைக்காகவும், உலக மக்களின் மீட்புக்காகவும், இறைவனிடம் வேண்டுகலையும், சமூக அக்கறையோடு செயல்படவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. துணை செய்ய விரைந்து வருபவரே எம் இறைவா!

எம் நாடு மட்டுமல்ல, உலகமே கொடிய வைரஸ் நோயோடு போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எம் நாட்டை ஆள்வோர் தகுந்த முன்னெச்சரிக்கை சிகிச்சை முறைகளை துரிதப்படுத்தி, நோய் பரவுதலை தடுக்கவும், நோய் தாக்கி இருப்பவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யவும், மக்களும் விழிப்புணர்வோடு செயல்பட்டு, தங்களை தற்காத்துக் கொள்ளவும், ஞானமும் ஆற்றலும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் தெய்வமே எம் இறைவா!

புனித வாரத்திற்குள் நுழையும் இவ்வேளையில், உம் திருமகனின் பாடுகள் மற்றும் உயிர்ப்பின் பலனை முழுவதும் அனுபவித்து, எங்கள் வாழ்வில் வெளிப்படுத்தி, துன்புறும் மக்களுக்கு துணை நிற்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!

எம் பகுதி வாழ் மக்களை ஆசீர்வதியும். கோடையின் தாக்கம் மக்களின் நலத்தை பாதிக்காதவாறு உடல் நலத்தை பேணிக் கொள்ளவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி நிறையவும், நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும், பொருளாதாரம் சீராகி மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பவும், மாணவர்கள் எதிர்காலம் குறித்த தெளிவு பெறவும், இதய விருப்பங்கள் நிறைவேறவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com